

miào bǐ shēng huā

妙笔生花

出自：《开元天宝遗事·梦笔头生花》

改编者：郝文超

lǐ bái shì táng dài de zhù míng shī rén tā cóng xiǎo jiù yǒu yuǎn dà de lǐ xiǎng xué xí hěn rèn zhēn
李白是唐代的著名诗人。他从小就有远大的理想，学习很认真。

chuán shuō tā yǒu yì tiān zài lián xù rèn zhēn dú shū sān gè xiǎo shí hòu yīn wèi tài lèi le jiù pā zài zhuō zì shàng
传说他有一天在连续认真读书三个小时后，因为太累了，就趴在桌子上

shuì zhāo le shuì mèng zhōng tā mèng dào zì jǐ zài bái zhǐ shàng xiě zì xiě zhe xiě zhe bǐ gān shàng kāi le měi lì de
睡着了。睡梦中，他梦到自己在白纸上写字，写着写着，笔杆上开了美丽的

huā piāo chū yì zhèn zhèn xiāng qì hòu lái tiān kōng zhōng yòu piào xià yì zhāng zhāng bái zhǐ luò zài zhuō shàng lǐ bái hěn gāo
花，飘出一阵阵香气。后来天空中又飘下一张张白纸，落在桌上，李白很高

xīng wò zhe nà zhǐ bǐ fēi kuài de xiě le yì zhāng yòu yì zhāng xiě zhe xiě zhe zhǐ shàng de zì dōu biàn chéng le huā
兴，握着那只笔，飞快地写了一张又一张。写着写着，纸上的字都变成了花，

bù yí huì er lǐ bái shēn biān jiù quán shì huā le
不一会儿，李白身边就全是花了。

hòu lái lǐ bái xiě xià le hěn duō fēi cháng yōu měi zhòng yào de shī gē zhè xiē shī gē yì zhí liú chuán dào xiàn
后来李白写下了很多非常优美，重要的诗歌，这些诗歌一直流传到现

zài
在。

xiàn zài rén men yòng miào bǐ shēng huā zhè gè chéng yǔ xíng róng xiě zuò shí wén bǐ yōu měi
现在人们用妙笔生花这个成语形容写作时文笔优美。